

R. M. SWAMINATHA IYER (CHIEF)
BUVANAMURU II MADRAS

Stories and Incidents from Epics and Puranas:-No. 1

முனுந்திகண்ட சோழன்

அல்லது

அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ

(பேரிய புராணத்தினின்று எடுக்கப்பெற்றது.)

Manunithikanda Chola

or

Is ROYALTY SO VERY EASY?

(A historic incident retold from Peria Puranam)

BY

Mudikondan R. VISVANATHA IYER,

WITH AN INTRODUCTION BY

M. R. Ry. N. Pancapakesa Iyer B. A. L. T.

LECTURER IN MATHEMATICS,

FINDLAY COLLEGE, MANNARGUDI.

MUDIKONDAN.

[All Reserved]

1918

[Price 0-2-6

PRINTED AT THE VARTAKA MITRAN, PRESS
TANJORE

ஆங்கியேன் குறிப்பு.

—

சைவபுராணங்களுள் உயரியதான் பெரியபுராண மேனப் பெப்பர்வாய்ந்த சிருததொண்டர் புராணமென் எும் அரியநூலில் திருவாரூர்ச் சிறப்பு அல்லது மனு நிதிகொண்ட புராணமென் எும் அதிகாரத்தை முதலாளர்க்க கொண்டுள்ளது இச்சரிதை. பெரிய புராண மியற்றியவர் சேக்கிழாற் குடியிற்பிறநத அருண மோழித்தேவர். சமணமதம் ஒங்கிச் சைவமதம் தாழ்ந்துநின்ற காலத்தில், அநபாய சோழனென்னும் மன்னையும் அவனது பிரஜைகளையும் கடைத்தேற்றி வைக்கும்வண்ணம் மன்றாடியான நடேசவள்ளுவின் அனுங்ரகத்தால் “உடக்கலாம்” என்றுமானித்து இந்நாலைப் பாடிமுடித்தனர் சேக்கிழார்

மனுச் சோழன் 4,500 வருஷங்களுக்கு முன் திருவாரூரில் அரசாண்ட ஓர் சோழமன்னன். அவனது சரிதை சிலப்பதிகாரத்திலும், கலிங்கத்துப்பரணியீடு எும் காணப்பெற்றிருக்கின்றன. சிங்களதேசத்து மகாவரிசமென்னும் நூலில் இவனது சரிதம் ஏலேல னென்னும் மன்னனின் பெயரால் கூறப்பட்டிருக்கின்றது. பலநீதிகள் நிறைந்த இவனது புராணம் அனைவற்றிலும்,

**“இறைகாக்தும் வையகமேல்லாம் மவகை
முறைகாக்தும் மூட்டாச் சேயின்”**

என்னும் திருக்குறள் வசனத்தை நன்கு மெய்ப்பிக்கின்றது.

இச்சிறிய புத்தகத்திற்கு நான்முகமெழுதி யருளிய ஸ்ரீமான் N. பீஞ்சாபகேசய்யாவர்களுக்கு இதனையாக்கிப் புவரது சிறிய சீடன் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள்.

M A H A M U P A D Y Y . . .
J R. U. V. SWAMI NĀTHA IYER பிள்ளை
'IRUVANMĀDURAM, TAMILNĀ德 41

— வினாக்கள் —

இப்பொழுது எவ்விடங்களிலும் மதவிஷயமான ஒவ்வொரு அலகியமென்றும் அதை உற்தேசித்து வாதங்கள் முதலிப் புத்தகங்களோ; பாடங்களாக வைத்து நடத்துவதைவிடப்பல மதாராபியர்களாகிய ஆபரா, ராணிக்கவார்கர், திருப் ப்ரகோப்யார்முதலிய பெரி யோர் சரிதங்களை வாசிப்பது, வாலிபர்கட்டு, நீர் தனை நற்செய்க்கைகள் படியும்பொருட்டு பாசது. இராமாயணம், அரிசங்கர்சிர புராணம் முதலிய பழை ! நாலகளைப் படிப்பதுமே விசேஷமெனப் பற்பல கால வாங்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆகையால் நமது விசேஷங்களைப்பற்றி அச்சிடுகிற மனுகரிதை கண்ட சேரமுன் முதலிய கதைகள் இப்பொழுது நமது கலாசாலைகளில் கற்றும் மாணவர்கட்டு அரிசுபயன்த் தருமென்பதில் எனக்குச் சற்றேறநும் ஓரு மில்லீ. மேலும் ஓய்வுத்தகப் பிரதிகளை நான் பார்த்துகில் அவைகள் எழுதப்பட்டிருக்கும் நடைபண்ணிராய்டு பதின்மூன்று வயதுள்ள மாணவர்கட்டு நன்கு விளக்கும்படியாகவே இருக்கிறது. ஆகையால் இடபுத்தகங்களை அணிவரும் ஆவலோடு அங்கீரித்து பல வகுப்புகளிலும் பாடமாக வைப்பார்களென்று நபடுகிறேன்.

N. பஞ்சாபகேசன்,

Lecturer in Mathematics,

FINDLAY COLLEGE,

NNARGUDI.

புதுமலை மாநகரி

த. வி. ரி. பிரமாணி பார்மதாரி

ஏழாம் கீழ்

. அ. வி. பி. பி. பி.

— வினாக்கள் —

பாயிரம்.

—•—•—

“ உலகெல்லா முனர்க் தோதற் கவியல
 விலை வாயிய நீர்மலி வேணிய
 னலகில் சோதிய னம்பலத் தூதிரான்
 மலர்சி லம்பா, வாழ்ந்தி வளங்குவாம்,

வாழ்ந்து

“ மல்குக வேதவேள்வி வழக்குக் கர்த்து வானம்
 பஞ்சுக வளம்களொங்கும் பரவுக வறங்கலரின்ற
 நல்குக அயிரகட்டகெல்லா நான்மலைச் சூசவா பீடாப்பம்
 புல்குக, குலகமெல்லாம் புறவுலன் கெங்கீதால் வாழ்க”

—•—•—

மனுந்தி கண்ட சோழன்.

— எனதை என்ன என்ன?

பூர்வகாலத்தில் தென்னிந்தியாவில் பல ராஜ்யங்கள் செழித்து வர்தன. அவைகளில் சோழர்களே பது மிகப் பிரபுமமடைந்திருந்தது. அது காலிரி யென்னும் புண்ணியாக தீயால் பாய்ப்பெற்று வெரு செழித்தோங்கியிருந்தது. அதன் செல்வம் அளவற்றது. அதன்பிரஸைகள் ஒரு கவசையுமற்ற வாழுகிறிருந்தனர். அதன் மன்னர்களும் நிதிநெறித்தனரை புனிதர்களாவர். அக்காலத்தில் மாதம் முந்மாதி பொழுதிருந்து. அந்காட்டில் தரித்தீர மென்பதும், துக்கமென்பதும், அகாலமாண மென்பதும், குறைவென்பதும், பெய்வென்பதும் இன்னது என்றுகூட ஒருவகும் அமியாவண்ணம் ஐனங்கள் வாழுகிறது வந்தனர். இந்தவைய அரசாட்கியிலும் உயர்த்தது வேறே தீவிரமாக உண்டோ?

அவ்விதம் அரசாண்ட மன்னர்களும் மறுச்சோழன் என்பவன் ஒருவன். அவனுக்குத் தலைகர் திருவாரூபரென்னும் ஒர் புண்ணியாவானார். ஆவனுக்கு தெய்வலோகத்தினின்று பூர்வகத்திருக்கு வந்த பூர்வான் தீயகேசர் விளங்கி வருகின்றார். அம்மறுச்சோழாட்டை வெரு செல்வாக்கொடி அரசாங்கம் வந்தான். ஆனால் அவனுக்கு வட்டு அறாயுதக்கீழும் புத்திரன் உதிக்கவில்லை. ‘புத்திரன் இவ்வத ஒன்றும் என்ன ஐங்மம்?’ என்று அவன் வெரு வருந்தப்பட்டான்.

பலதானங்களும் தருமங்களும் செய்து பார்த்தான். எவ்வளவோ கோயில்கள் கட்டப்படுக. ஆவனும் பலியாமற் போகத் ‘தீராக்குறைக்குத் தெய்வாக்கை கடி’ என்று மனம் தூர்த்து, தன் மனவிழுடர் திருநாடு தோட்டும் சியாரே சிரங்காலி கூடும் கூவது, அவனுக்கு

‘கதியுடன் பஜித்து வந்தான். ‘கடவுளை நம்பி? ஒரு கைவிடப்படார்’ என்றபடி மனுச்சோழன் காரியமும், வலியாமற் போகவில்லை. திபாகேசப் பெருமான் மன் ஊனின் வேண்டுகோளுக்கு மனமிரங்க, அவனது பீதவி சிக்கிரத்தில் ஓர் சுந்தர மைந்தீனா ஈன்றாள்.

வெகு நாள் தவம் செய்து மைந்தன் பிறந்தானு கையால், மன்னன் வெகு சுந்தேஷமடைந்து விசேஷ மான தானதருமக்கள் செய்தான். குடிகள் அன்று முதல் பன்னிரண்டு வருஷம் வரையில் வரிகொடுக்க வேண்டாமென்றும், சிற்றரசர்கள் ஏழு வருஷம் வரை சில் கப்பஞ்செலுத்த வேண்டாமென்றும் ஆஞ்சூபித்தான். சிறையிலிருந்த கைத்திகளை விடுதலையாக்கினான். நாட்டெங்கும் இன்பமே மேவிட்டிருந்தது. கோவில் வளிலெல்லாம் திருவிழாக்கள் நடந்தன.

அருமையாகப் பிறந்த குழந்தைக்கு வீதி விடங்களென்று பெயரிட்டார்கள். அவனும் நாளொரு நமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். அவனைக் கண்டோரெல்லாம் அவன் வெகு ஆதிர்விட்சாவி என்றார்கள். ஒந்து வயதானதும் அரசன் அவனுக்கு வித்தியாப்பாசம் செய்வித்து நல்ல திருக்களிடம் ஒப்புவித்தான். ஒன்பதாம் வயதில் உபநயனம் செய்வித்து வேத அத்யாயனமும் செய்விக்க ஏற்பாடு செய்தான். கொஞ்ச நாட்களுள் வீதி விடங்கள் சகல சாஸ்திரங்களையும் கற்று வெகு நிபுணங்களினுன். யானே? யற்றம் குதிரை யேற்றம் வில வித்தை முதலிய இராஜங்குரிய பலவித்தைகளிலும் இவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை யென்று சொல் இரும்படி விளங்கிவந்தான். அவன் து அன்பையும் ஆசாரத்தையும் ஒழுக்கத்தையுங்கள்டு ஆச்சரியப் படாதோர் எவருமில்லை. அவனது தேர்ச்சியை யுணர்ந்த அரசனும் அவனுக்கு இளவரசுப் பட்டங்கட்டத் தீர்மானித்தான்.

இப்படியிருக்கும் நாட்களில் ஓர் நாள் வீதிவிடக் கண் தன்னைப்போன்ற சில ராஜகுமாரர்களுடைய பிதாவை வாது வணங்கி ‘பிதாவே! சர்வவல்லஹ் பொருந்திய ஸ்ரீ தியாகேசர் பெருமானைத் தரிசிக்க வெகு ஆவாலுள்ளவனுயிருக்கிறேன். சகல ஜீவன கருக்கும் பிதாவான் அப் பரமபுராஷ்ணைத் தரிசனம் செய்து வர அனுமதி கொடுத்தார்கள் வேண்டுகின் ரேன்.’’ என்று பணிந்து விண்ணப்பித்தான். அதைக் கேட்டு மனுவேந்தன் வெகு சந்தோஷமடைந்து தன் மைந்தனை மார்போட்டினத்து முத்தமிட்டு ‘என்னருஞ் செல்வனே! உனக்கு இவ்வைதீக ஞானம் உதிக்கு மாறு நான் செய்த பயனென்ன! குழந்தாய்! உன்னை அவ்வீதிவிடங்கப் பெருமானின் கருணையாலேயே பெற்றேன். அன்னவரைப் போய் தரிசனம் செய்ய வேண்டுமென்று நீயாகவே கேட்கும்போது நான் மாற்றுமொழி உரைப்பதும் உன்டோ? ஆகையால் உனக்கு வேண்டுவனவற்றை எடுத்துக்கொண்டு தேவ சன்னதிக்குச் சுகமாகச் சென்று அத்தயாபரணைப் பணிந்து வருவாய்’’ என உத்திரவிட்டான்.

வீதிவிடங்கலும் பிதாவை வலம் வந்து நமஸ்கரித்துப் பின்பு அன்னையின் அரண்மனைக்குச் சென்று அவநுடைய அனுமதியையும் வேண்ட, அவள் தன்னையறியாமல் உவகை பூத்து, பெருமகிழ்வுடன் அவனைத் தழுவி உச்சிமோந்து ஆண்த பாஷ்பம் பொழுய, ‘என் கண்மணியே! என்ன தவம்புரிந்து உன்னைப் பெற்றோம்! ’என் உயிரே! உன் வேண்டு கோளை நாட்டே மறுதளிப்பேன். அதுவும் தெய்வீக மான காரியத்தில் உன் புத்தி செல்லும்பொழுது நானே அதற்கு இடைஞிற்பேன். என் அங்பே! நீட்டனே தியாகேசன் கோவிலுக்குச் சென்று அவசை வணங்கி, உன் உபநயனம் முதலான மங்களாக்கோலங் கண்ட என் கண்கள் சீக்கிரம் மணக்கோலமுங் காண அனுக்கைக்கம் பெற்றுவா’’ என்று சொல்லியதுப்பறி அள்.

வியூ, குக்கார்த்தில் முடிவு ஏன் எனிக் கு டா டேவாட்டைய ராமிராஸ் டெல்லி, சீ. பி. பி. யர்ப் பட்டான். அப்புட பூர்விராம காலம், கிராமங்களும், ஆரங்கங்களும், முனியாகவீ ஸ்டாக்காலா வசமானார்; கிட்கப்பட்டது. அப்பிள்க்குபாராஜம் வாச நீராடி, வெள்பட்டு கூடுதல் விவகு திபானத்துடன் திருநிறுத்தா, காலா, நிலைப்பாணி, தூ, சீர்ப்பு, குண்டலம், கண்டசரம், வாருவலைப், பதகசம், சரபபனி, கடகம், ஆழி, போற்றுத் தூல, பொன்னரைஞான், ஒட்டுயாணம், சீரகண்டை முதலான பூஷணகளும் பூண்டு, ஜோதி மாயான தீநாம்பர உதநியிம மேலே தாநித்து நவரதா முழுதூதத் தூரு பொறபிரபபைக் கையிற பிடித்துச் சொன்று, அராணம்னே வாசலைவிட்டு வெளியே புறப்பட்டு, வேதியர்கள் முதலானவர்களுக்குப் பலவித தானங்கள் செய்து, மகாவேகமான நடையுள்ள ராண்டு குதிரை கட்டிய ஓர் ரதத்தின் மேல் ஆடோ கல்லிந்துச் சொண்டான். வேதியர்கள் மநதிர பொறி கா ஜூதித் தனர். வாததிய கோஷங்கள் முழுங்கின. ஸ்திர்கள் மங்களம் பாடினர். அந்நகரி இள்ள அரசினர்க்குமாரர்கள் யாவரும் அவரவர்களுக்குத் தகுநத வாக்கங்களின் மேலேறி அலங்கரித்துக் கொண்டனர். ஆலவட்டங்கள் பறந்தன. வெண்சாமரை விசியது. வெண்குடைகள் நிழலை சந்தன, கட்டியக்காரர்கள் கட்டியங் கூறினர். நாடகக சணிகை யுர் கடனம் புரிந்தனர். இவ்வித வைபவங்களோடு விழிவிடங்கள் தன் தேரை நடத்தினான்.

அவனது திருமேனியையும், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்ற முகத்தையும், ஒப்பில்லாத அவனது அங்கங்களையும், மலர்ந்த முகத்தையும், சீரத் தன்மை நிறைந்த பார்வையையும் கண்ட எவரும் வெகு ஆச்சரியப்பட்டு ‘இவனைப் பெற நம் அரசரும் அரசியும் என்ன பாக்கியும் செய்தார்களோ? இவனை நமது இளவரசாகப் பெற நாம்தான் செய்த புண்ணியும்

பால்கா' சுதா இன்னும் தூய்யாக விடுவது திறநூல் எவர் வருமாட்ட இல்லாத ஏதும் குறிப்பு கோடை! அவனைச் சீ - கம்மான பூஷ்ணி பிரதீ
ஸ்ரீபெற்ற சுதாக்ரு இன்னும் என்னும் என்னும் வாறு பாளித்தாருஷா வள்ளார்ஸ் பிரதீஸ்ரீ யநந் கூடுனர். என்னெந்த உடல் என்ற மூம் விதீவிட்டங்கள் மீது ஒரு கார. அவனும் முன் எனக்காட்டுன யாவதுக் கும் வகுதனாட்டிக்காடு தென்று சொல்லி நூறாண்.

இப்படி நா சிலில் போட்கொண்டிருக்கும் பொழுது கொட்டநூத்தைகள் சற்று தெவகமாகசென்றன. அவனிலீவோ கூட்டம் வெசூ அதிகம். அது தருணத்தில் ஒர் தாய்யாரு பின்னேவர அதன் இளங்காளைகளன்று பயமாலியாமல் ஒடிவந்து ஒருவருக்கு தெரியாமல், மஷுகுண்டு தெரின்கிழுவிமு, தேர்ச்சகரம் அதன்மேல் ஏறி அதை நன்றாய் அரைதது விட்டது.

அது உடல்முறிந்து, குடலைபிடிது, ஏறைப்பட்டதைக்கேட்ட வீதிவிடங்கள் இடுபோனை கேட்டது நாகம போல் திடுக்கிட்டு, அறிவழிந்து, மயங்கி, ஒன்றுநோடொன்றுமல்கிமேவிமுநது மூர்ச்சையடைந்தான். பின்பு சற்றுத்தேர்ந்து, இறந்து கிடந்த கன்றை நோக்கிக் கண்ணீர் விட்டு ‘சிவசிவா’ சுங்கரா! மகா தேவா! தியாகேசா! என் ஓயனே! என்னையும் இப்படிப்பரிசோதிக்கலாமா? தங்களைத்தரிசனம் செய்ய வந்த எனக்கு இக்குன்பதக்கூயோ விளைப்பது! எஜகனஞ்சா! நானென்னசெய்வேன்! மிருகங்களுக்கு எல்லாம் உத்தமமான இப்பாங்கன்றே என்னுல கொல்லப்படுவது! ஜகத்சா! இப்பாபததிற்கு நான் செய்யக்கூடியதென்ன! என் ஓயனே! தங்களைத்தரிசனம் பண்ணவருபவன் பயபக்தியோடு நடந்து வரவேண்டியிருக்க என் செலவுச்செருக்கினால் தேரூர்ந்து வந்தேன் ஓயோ! என் பிதாவின் காதுகளில் இச்சமாசாரம் விழுமாகில் அவர்பாது செய்வரோ! ஏ! சசனே! என்னை இப்பால்யும் வாத்தலாமோ?

“குற்றமென்பதே அறியாத என்குலத்திற்கு ஓர் கோடரிக்காம்பானேனே? யீரோ! என் பிகாவின் பாந்த கொரவத்தைப் பாழாக்கவோ நான் பிள்ளையரகப் பிறங்கேன். ஹரஹூரா! நான் கற்றகல்வியும் கேள்வியும் முவலமாயிற்றே! என்ன செய்வேன்! சரி! மதுச் சோழர்காலத்து அவர் புத்திரனே ஓர் செங்கண்ணைக் கொண்றுள்ளன்றவோர் பெரும்பழியை நிலைநிறுத்தினா எனக்குப்பிராயச்சித்தம் என்னவிருக்கின்றது? கொ கீக்குக்கொலை செய்து கொள்வதே தகுதி” என்று பலவாறுகப்புலம்பி அவ்விடத்திலேயே அவன் உயிரைத் துறக்கத்தயாராயிருந்தான்.

அதனையறிந்த அமைச்சர்களும் அந்தணர்களுட் அவனை வெகுவாய் தேற்றி “இராஜகுமாரரே! தாங்கள் ஓர் அற்பக்கண்றின் சாவைக்குறித்து இவ்வளவு துக்கிக்கலாமோ? அதைத்தாங்கள் அறிந்தா கொன்றீர்கள்? இல்லைபே! ஆதலால் அதைக்குறித்துத்தாங்கள் இவ்வளவு வருந்தவேண்டாம்” என்றனர். அதைக்கேட்ட வீதி கிடங்கண் கண்ணீர் சொரிந்து ‘அமைச்சர்களே! நிங்கள் நன்கு மொழிந்தீர்கள். இக்கண்ணை அப்பம் என்றீர்கள். பூர்வகாலத்தில் எங்கள் வமிசத் தில் உதித்த சிபி என்னும் சக்ரவர்த்தி ஓர் புரூவில் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்கவில் கீயா? அப்படியிருக்க, அவர் வமிசத்தில் பிறந்த யான் அறியாத ஓர் இளங்கண்ணை என் செல்வச்செருக்கினால் மதியாமல் அரைத்தது ஓர் சாதாரணக்குற்ற மோ? அரசனெனப் பிறந்தவன் தன் பிரஜைகளுக்கு ஒரு தீங்குமில்லாமல் காப்பாற்றவேண்டியிருக்க, அவனே அவைகளின் உயிருக்கு ஆபத்தாய் விளைதென்பது கொடுமையினும் கொடுமையன்றே? அந்தணர்களே! இக்கண்ணைப்பாருங்கள். இது எங்கு பிறந்ததோ? எங்கு வளர்ந்ததோ? எதையுத்தேசித்து எங்கு சென்ற கொண்டிருந்ததோ? எவ்வளவு ஆனந்தத்துடன் துள்ளிவந்ததோ? இப்பாபித் தேர்க்கால் அதன் மீது

பட்ட போது என்ன நிலைத்ததோ? அதன் மனம் எவ்வாறு பட்டதோ? ஓயே! தன் தாயைக்குறித்து வருங்கிப்பதோ? என்னைச்சபித்ததோ! ஓயே! அதன் நிலைமை எவ்வாறிருந்ததோ? ஒரு சிறமுள் தைப் பிழும் நம்முடல் என்னபாடுபடுகின்றது? அப்படி யிருக்க ஒர் பெருந்தேர் மேலூர்ந்தால் அது எவ்விதம் இருக்கும்! ஆதலால் இப்பெரும் பாபத்தைத் தீர்க்க என் உயிரையும் தேரிலிட்டு வகைப்படுத் தரியான யழி. இதைத் தாங்கள் மறுக்காமல் எனக்கு நுழை கொடுக்கவேண்டும்” என்று விண்ணப்பித்தான்.

அதுகேட்ட அப்பெரியோர்கள் அவனை நோக்கி ‘ஈஜுபுத்ரனே! தாங்கள் ஏதோ ஒர் பெரும் துக்கத்தில் ஈடுபட்டு இவ்விதம் பேசுகின்றீர்கள். நாங்கள் பல சாஸ்திரங்களை ஆராய்ந்திருக்கிறோம். மேலும், முன் நேண்று சொல்லிப் பின்னேண்று பேசுவார்களால்லர். ஒர் அற்பகாரியத்திற்காக எங்கள் மனச்சாட்சியை விற் பங்களூமல்லர். ஆதலால் நான் கள் சொல்வதைச் சுற்றுக்கேளும். இப்பசுங்கன்றின் தலையில் இன்ன படி இறக்க வேண்டுமென்று விதித்திருந்தபடியால் இங்கு வந்து இறந்ததேயன்றி இதன் கொலைக்கு ஒரு வரும் காரணமாகார். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கீழே நிறக அவர்கள் கண்ணிலெல்லாம் மன்னைப் போட்டுவிட்டு இறங்குமா! ஆதலால் இதற்குச் செய்யத்தக்கதொன்றுமில்லை. ஆயினும், நீர் வெகு சஞ்சலப்படுவதால் வேதாகமங்களில் கூறியுள்ளபடி சிலபிராயச்சித்தங்களை செய்து கொள்ளலாம். முதி யோரான எங்கள் வார்த்தையைத்தட்டாமல் தேரின் கிடேறும்” என்றனர்.

வீதிவிடங்கள் ஒன்றும் தோன்றுமல் பிரமித்து அறிவிற்பெரியோர்களான அந்தனர்களின் ஆஞ்சாஞ்சுபை மறுத்தல் பாபமென் அஞ்சி, ‘ஓயே! பெரியோரே! நான் வருந்துவதில் பயணன்ன? நான் ஒருவான் எதைக் குறித்துஏ் அயசப்பட்டமுடியும்? என் வழி?

முன்தப பாழாக்கிறனர்ன்! ஸுதாய்யபா விள ஆறுறை நியாக சிக்கத் தலை காரண பாலீனனே! நானெனத் முகேவை வு துக்கப்படா டபாகிண்றேன்! தங்கள் வாத நெதாவுத்தட்டா ஞால் பெரியோர் வார் ததையைத் தட்டின ஆபாரத்துக்கு ஆளாகவேண்டும். ஆகவால் பெரியோ கீடு, கபகன இவ்வரபடி இரோ டேவில் ஏறுகிறீர்கள். என்ன எப்படிராவது பாரிக் க்குதாகச் சேவன்திவது ரகுகள் பொறுபடு." என் ரூ செல்லி ஷடு அக்கணங்க தோக்கிடக்கண்டார் சொரிந்துகொண்டே - தேவின சீமத்தே ருநுக்களாலயத்தை நோக்கி கூக்கின்றேன்.

இதற்குள்ளாக அநூத்தாயப்பா தன் கண்ணறக் காண்டியல் பல்லிசைகளிலிரும் தேரூ கசடைசியாக அது திறந்து கிட்டத் திட்டுக்கையடைந்து, கிடீழு விழு முந் து கிடக்கும் தன் குழந்தையைக்காண்டு மதிமயங்கி, பிரஞ்சுலூயற்றுக்கிடீழு விழுந்து, பின்பெழுந்து, அதை மோந்து மோந்து பாத்து, அதன் பேல் தேரோடி விருப்பதைக்கண்டு, பெருமுசாவிட்டு ஆவென்றல்லி மறுமுறையும் முரச்சை பட்டிக்கீழு விழுந்து விழுந்து கண்களினிலையும் க்கார்த்தாராயாகப் பெருக்கிறது. மறுபடியும் எழுந்து விழுவென்றல்லிற ர. பின்டூப் கீரோ விழுந்து புரண்டது. பின்பெழுந்து தன் குழந்தையைப் புரட்டுப் புரட்டிப் பார்த்த த. டேஹா' வென்றல்லிக்கொண்டு பகக்களில் படந்த தழைக்கிறார்த்துந கன்ன முடிவிட்டு அழுதுகொண்டே அரண்மன்னையே நோக்கிசென்றது. ஆங்கு அரண்மனைவாயிலில் கட்டிரிசுடை ஆராய்ச்சி மனையைத்தன் சொம்பிலும் ஏதுடுது கம்பீரமான ஸர் சபதக்கை எழுப்பியது. உடனீன் அக்கிருந்த காவலாடகா "இதுசாறும் ஒருவராலும் அதைக்க படாத இவ்வராய்ச்சி மனையிலிங்கு அசைந்ததே" என்ன விபரிந்தமோ?" என்று மஸி செல்கிற, அரண்மனைக் கூடுதல் பார்த்து விட சொல்லுகிறேன்.

ந்து, “யீயனே! சாதுவான் நூர் பசு அரண்மனை வாயிலில் வந்து ஆராய்ச்சி மணியை ஆட்டியது” என்று பணிந்து உரைத்தனர்.

அதுகேட்டு அரசன் திடுக்கிட்டு, இடிவந்து, ஆராய்ச்சிமணிக்கருகில், உடல்மெலிங்கு, பெருமுச்செறி ந்து, நடுநடுங்கி நிற்கும் தாய்ப்பசுவைக்கண்டு மனம் பதைத்து, அறிவுறிந்து ‘ஃபோ! இல்வாயில்லா ஜீவ அட்கு என்ன இடரிழைந்ததோ! இதைஅறியச் சக்தி யற்றவனுபிருக்கின்றேனே! கோக்களைக்காப்பதன்றே கோக்களின் கடமை. அப்படியிருக்க, இக்காராம்பசு மடிநிறையப்பால் சுரக்கக் கண்களில் நீர்வடியக் கதறிக் கொண்டு வந்து நிற்கின்றதே!” என்று பிகவருந்தித் தன் பக்கங்களில் வந்துநிற்கும் மந்திரிகளை நோக்கிக் கடுமையான முகத்துடன் ‘‘நீங்கள் எனக்கு மந்திரித் துவம் செய்வதும், நான் அரசுடிரிவதும் வெகு நன்று! இவ்வரும் பசுவுக்குத் துன்பம் நேரிடும்படி நான் ராஜ்யபாரிபாலனம் செய்வது வெகு உயர்வு! உங்கள் ஜாக்ஷதையும் பாதுகாப்பும் இந்தகையதோ! அதன் துன்பத்திற்குக் காரணம் என்ன? உடனே சொல்லுங்கள்” என்று வெகு கோபமாகக்கேட்டான்.

மந்திரிகள் அணைவருக்கும் அதன் காரணம் தெரியுமானாலும் சொல்வதற்கு அஞ்சினவர்களாய் வாய்புதைக்கண்டு நின்றனர். மனுச்சர்க்கவர்த்தியின் கோபத்தைக்கண்டு அஞ்சினர். எப்படியும் அவர்களே உரைத்துத் தீரவேண்டியதெனக் கண்டுகொண்டு, அவர்களுள் தலைவரான ஒரு மந்திரியானவர், உடல்நடுங்கி, மனம்பதறி, மெல்லிய குரலுடனே,

“வனங்கின் புதல்வனங்கோர் மணிநெடுங் தேர்மேலேறி யனவிறேர்த் தானைகுழு வரசலாங் தெருவிற் போக்காவினையவான் கன்றுதேர்க்கா விடைபுகுஞ் திறந்ததாகத் தளர்வது மித்தாய்வந்து விளைத்ததித் தன்மையென்றான்.”

அச்சொல்லானது வெந்த புய்களில் வேறுருவி
யதுபோல் அவன் புண்பட்ட காதிலுள் நுழைந்தது.
அவன் ஒன்றுக்கொன்றுமல் சற்றுநேரம் சோர்ந்து,
பின்பு அமைச்சர்கள் செய்த உபசாரங்களால் தேர்ந்து
“ஐயோ! இப்பசுவின் துன்பத்திற்கு நானே ஆளாயி
னேனே! பசக்களையெல்லாம் புஷ்டிக்கச்செய்வது
என் கடமையாயிருக்க அதை வகைக்கவூரா நான்
வயிறு திறந்தேன். கன்று அருகிலிருந்து தன் சபல
புத்தியால் ‘அம்மா; அம்மா’ வென்று அலறும் சுபா
வழுள்ள இத்தாய்ப்பா தன் குழந்தை இறந்ததைக்
கண்டு என்ன பாடுபட்டதோ? ஐயோ! அடிக்கடி பெரு
மூச்சவிட்டு அலறுகின்றதே! எந்த துஷ்டமிருகம்
வரினும் தன் உயிரைக்கொடுத்துத் தன் கண்றைக்காப்
பாற்றும் தன்மையுள்ளதன்றே இப்பா! ஐயோ!
ஷிழிலிடத்துள்ள ஷிழிலைப்போல் என்னை நம்பியன்
ஞே இப்பா இங்கு வந்திருக்கின்றது! நான் எவ்விதம்
அதற்கிடு செய்யப்போகின்றேன். இயமனிடம் போ
ன உயிர் எனக்கொவிதம் கிடைக்கப் போகின்றது!
என் முன்னேர்களிலொருவர் தம்மரசாட்சிகாலத்தில்,
ஒர் அந்தணின்புதல்வன் அகாலமரணமடைய, அதை
த்தாங்காது தன் வலிமையால் இயமலோகத்தினின்
ரும் உயிரை மீட்டு வந்ததோடும், தனது நாட்டில்
இயமவாதனையில்லாமல் செய்த அச்சோழவமிசத்தில்
நான் பிறக்கும் ஒன்றும் செய்யச் சக்தியற்றவனுயிருக்
கின்றேனே! என் வரிசத்தில் இதுகாறும் இத்தகைய
கொடிய சம்பவம் டாந்தத்தில்லையே! இதற்கு நானே
வாய்த்துக்கொண்டேன்! ஐயோ! நம் குலத்திற்கும்
ஒரு மைந்தனிருக்கின்றுள்ளன்பதைப் பெருமையாக
வெண்ணிக் கர்வங்கொண்டேனே! இவ்விதத் தீராப்ப
ழிக்கு அவன் ஆளாயினனே! அவன் கற்றவைகளை
ல்லாம் வினாயினவே! ஐயோ! இப்படிச் சம்பவித்து
ஷிட்டதே! என்ன பாபம் செய்தேனே? ஏழைகளைத்
துணி பறுத்தினேனே? ஊன் சுவை உண்டு உயிர் வார்

ததேனே? சுத்தலூனிகளை அவமதித்தேனே? குரு மொழி தட்டினின்றேனே? தந்தைத்தாய் மொழியை த்தள்ளி நடந்தேனே? இன்னதென்றறியேனே! என்ன செய்வேன்! இன்னும்நான் உயிருடன் இருக்கின்றேனே! என் செங்கோல்தான் என்ன? ”என்று பலவாறு பிரலாபித்துப் பின்பு உறுதியாக “இப்பழிக் குப்பழி வாங்குவதே சரி. எவ்விதம் இதன் கண்றைக் கொண்றுனே அவ்விதமே அக்குற்றவாஸியும் தன் உயிரை இழுக்கக்கடவுன்” என்று கூறினார்.

அதைக்கேட்டு அமைச்சர்கள் வெரு நடுங்கி, கைகுவித்து “மன்னனே! சகலமுமறிந்த தங்களுக்கு நாங்கள் உரைப்பதுமுன்வோ! தங்கள் மைந்தன் அறியாமற்செய்த ஒர் சிறிப் பிழைக்கு வமிக்கேடு விளைக்கும்படியான இத்தீர்ப்பைபோ சொல்வது? விதிவசத்தாலேயே வலியவந்து உயிர்விடுத்த மிருக ததிற்காகத் தாங்கள் இப்படிஉரைக்கலாகாது! மீதிவிடங்களைப்போல் ஜீவகாருண்ய முன்னவன் வேறெறவரு மில்லை. அவன் அக்கண்றைக்கண்டு கூறிய மொழிகள் எங்கள் மனத்தில் நன்றாய் பதிந்திருக்கின்றன. ஆகையால் தாங்கள் தங்கள் மைந்தன் மீது விதித்த தண்டனையை மாற்றவேண்டும்” என்று பலவாறு மன்றாடினார்கள். பலங்கியாய்களை எடுத்துக்கூறி, மைந்தனைக்கொல்வது அநியாயம் என்று சாதித்தார்கள். இத்தகைய பாதகத்திற்குச் சரியான பிராயச்சித்தங்கள் செய்வதே முன்னேர்களின் வழக்கமென்றார்கள். அதைக்கேட்டு மன்னவன் விசனத்துடன் புண்ணகை கொண்டு, “மந்திரிகளே! நீங்கள் சொல்வது வெகுநன்று! உங்கள் வரர்த்தை உங்களுக்குத்தான் அழுகைக்கொடுக்கும். அமைச்சர்களாயிருப்பவர்கள் மன்னவன் மனம் மாறுபடினும் நியாயவழியைன்றே கூறவேண்டும். இது காறும் எனக்கு நல்வழியே புகட்டிவந்த உங்கள்மனம் இன்றேன் மாறவேண்டும்? காவலன் என்பவன்யார்?

“மாங்கூ வல்லுவான் மன் ஓயிர் காக்குங்காலைத் தானதனுக் கிடையுற தன்னற்றன் பரிசன், தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா ஒயர்தம்மால் ஆனபய மைந்துங் தீர்த் தறங்காப்பா னல்லனே?”

அவ்வண்ணமிருக்க, எனக்கு இப்புத்தி புகட்டுவ தும் அழகோ? கொலைக்கு மறுகொலை யல்லாமல் வேறுகிட்டை யேதேதும் உண்டோ? குற்றவாளி எனக்கு உறவினன் என்றால் பழியின் பாரம் குறைய மோ. இதுதான் வழக்கமென்றுவாகக்கின்றீர்கள்.

வழக்கென்று நீர்மொழிந்தான் மற்றதுதான் வலிப்பட்டு குழக்கன்றை யிழந்தலறுங் கோவறுகோய் மருந்தாமோ? இழக்கின்றேன் மைந்தனையென் நெல்லீருஞ் சொல்லியவிச் சமுக்கன்று நானிசைந்தாற் றநுமநதான் சலியாதே?

அமைச்சர்களே! உயிர் எவ்வளவு அற்பமாயி னும் அதை எவர்க்கும் எடுக்கவதிகாரமுண்டோ? தினையளவு உயிர் கொடுக்கவும் சக்தியற்ற நாம் அதன் உயிரை எடுக்க என்ன பாத்தியததையைப் படைத் திருக்கிறோம்? இப்பசுவினுயிரை அற்பமென்கிறீர்கள். எவ்வுயிரும் அற்பமில்லை யென்பது என் எண்ணம். மேலும் பசுக்கள் ஜீவப்பிராணிகள் எவற்றிலும் மேம் பட்டனவையன்றோ? அவைகளைவிடச் சாதுவான மிருகங்களும் உலகில் இருக்கின்றனவோ? அவை களின் பால் தேவர்களுக்கும் உபயோகமாகின்றனவே! இறந்துபட்ட இப்பசுக்கன்று பரமேசவர வாகனமா கிய நந்தியின் அம்சமன்றோ? ஆதலால் இதனை அற் பமெக்னக்கூறுவது பிசகு. ஒருகுற்றமுமில்லாமல் ஒங்கிவந்தனன் வமிசத்தைக் கெடுக்கவந்த அவ்விளைஞு க்குத் தண்டனை விதிக்கும் விஷயத்தில் தாங்கள் மறு ப்பு கூறலாகது. ஞாயமென்பது எனக்கொன்று பிற ற்கான்று? என்பெயரும் மனு வென்பது பொருந் துமா? உங்கள் சொல்லிக்கேட்டால் என்குலத்தையே கெடுத்தவனு கிண்டிரனல்லனே?

என்மங்கெம் பாதகத்துக் கிருந்தவங்கள் செய் விண்ணப்பே
யன்னியனே ருயிர்ஷோன்று வலவைக்கொல் வேறாறுத்தை
ரெண்டாலுநார் ரெடையனுவாற் றடைப்புண்ட தெலும்வர்
மன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக் சென்றுன்.

வி தி ரெ யன் ப து எ ன க் ட கா ஸ் ற பிர்
க்கொன்றில்லை. ஆ த ல ர ஸ் அவ்வைக்கொல்வதே
முடுவ.” எனக்கூறிக் கலாவல்லவைன்றும் ஓர் மந்
திரியை விளித்து “மந்திரியே! நீர் சென்று அவ்வீதி
விடங்களைப்பாங்கன்று கிடக்குமிடத்தில் வீர்த்தித்
தேர்ச்சக்கரத்தால் அவ்வை அரைத்துவாரும்” என்று
ஆஞ்ஞாபித்தான்.

அதைக்கேட்டு அம்மந்திரி “இவ்வார்ண்ணாயை
எனக்கா இடவேண்டும்? ஜீயோ! அரசராஞ்ஞாயிற்
றே! என்னசெய்வேன்! எவ்விதம் இக்கொடிய காரி
யத்தைச் செய்வேன். என் கண்ணுக்குக் கண்ணுன
இவ்வீதிவிடங்களை எவ்விதம் கொல்வேன்? என்று
பலவாறு மயங்கிக் கடைகியாகச் “சரி! வீதிவிடங்கள்
செய்த பாபத்திற்காக என்னுயிரை விட்டுவிடுகின்
றேன் அப்படிச் செய்வதால் நான் ஒருபாபத்திற்
கும் ஆளாகாதவனுவேன்” என்று நீர்மானித்துக்
கொண்டு, வீதியில் வந்து தன் உடைவாணை யெடுத்
துத் தன் கழுத்தை யரிந்துகொண்டு கீழே விழுந்தி
றந்தான்.

இச்செய்தியை சில ஒற்றர்கள் அரசனுக்குத்
தெரிவித்தனர். இதனைக் கேட்ட அரசன் மனம் எவ்
விதம் இருக்கும்! அதைக்கேட்டு வெந்தபுண்ணில்
அம்புபட்டதுபோல் அரசன் துடிதுடித்து, மனம்
வெதும்பி “ஜீயோ! கண்றின் பழி போதாதென்று
கலாவல்லபன் பழியும் வந்து சூழ்ந்ததே! கப்பல்
உடைந்து கலங்கும்போது தெப்பமும் உடைந்ததே!
இதற்கென்ன செய்வேன்! ஏ! கலாவல்லபரே! நீரும்
எனக்கு இடர்வினைக்கக் கருதுகின்றே! சரி! அறிவில்
லாமல் நான் செய்து...சுரும்பிக்க வருந்தி யாது

பயன்? கன்றின் தொலைக்காக வீதிவிடங்களின் உயிரையும், மந்திரியின் சாவுக்காக என் உயிரையும் வதைப்பேன்” எனத் தீர்மானித்துக்கொண்டு, தனது புத்திரனை யழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

காவற்காரர்கள் வெகு வருத்தத்துடன் இவ்வரசனிருக்குமிடத்தை யடைந்து யாது சொல்லுதென வறியாமல் அழுதுகொண்டு நின்றனர். இதற்குள் ஓக, பசு அரண்மனைக்குச் சென்ற விஷயத்தைக் கேள்வியுற்ற வீதிவிடங்கள் “இனி எனக்குப் பிராய்ச்சித்தம் எதற்கு? என்பிதா எவ்விதம் முடிவு செய்கின்றனரோ அதுவே எனக்குத் தகுதியானது” என்று சும்மாவிருந்தான். அவன் காவலாளர்களின் முகக்குறியினின்றும் இன்னதுதான் நடந்திருக்க வேண்டுமென்று ஊகித்து, அவர்களோக்கி காவலாளர்களே! பயப்படாமல் நடந்தகாரியத்தை உரையுங்கள்” என அவர்களும் மெதுவாக விஷயங்களை அறிவித்தனர்.

அதைக்கோட்டு அரண்மனை முழுவதும் ஹேரவென்றல்லவாரம்பித்தது. அவனது உறவினர்கள் யாவரும் அங்குவந்து கூடி ‘ஐயோ! இவன் விதி இப்படியா இருக்கும் என்று கதறினார்கள். இச்சமாசாரம் அவன் தாய்க் கெட்டவும் அவள் அங்கேயே மூர்க்கித்து விழுந்து, பின்பு மெதுவாய் எழுந்து, வீதிவிடங்களிருக்கும் இடத்தை யடைந்து அவனைக் கடியுக்கொண்டு கதறினார். இராஜகுமாரன் அவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து “என்னைப் பெற்றெடுத்ததாயே! உறவினர்களே! பாபியேன் செய்த ஓர் பெரும்பாதகத்திற்கு எவ்விதத் தண்டனையும் ஈடாகாது. என்னைப் பெற்றெடுத்ததாய்க்கும் மற்றவர்க்கும் நான் இழிவைக் கொண்டிவந்தேன். ஆதலால் என்னைக்குறித்து ஸிங்கள் ஒருவரும் துக்கிக்கவேண்டுமெதில்லை. அல்லாமலும், விதியைக்கடக்க எவரால் முடியும்? அன்றியும், காற்றும் நிரம்பிய இவ்வற்பவுடல் என்றும்

சதமோ! என்று பிறப்புங்டோ அல்லே இப்புண்டல்லவா? அப்படியிருக்க, நீங்கள் ஏன் வருந்த வேண்டும்? துபரப்படாதீர்கள்” என்று சொல்லிக் காவற்காரர்களுடன் நடந்தான்.

அரசன் தன்மைந்தனைக்கண்டதும், அவன்முகத் தைக்கூட ஏறிட்டுப்பாராமல் வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “இவன் சாதுவான ஒர் பகன் கண்றைக் கொன்றுனுகயால் இவனும் கொலை செப்பப்படுவதற்குத் தக்க குற்றவாளியாகின்றுன்” என, வீதிவிடங்கள் நமஸ்கரித்து “இப்பழியை நான் அப்பொழுதே தீர்த்துக்கொண்டிருப்பேன். ஆனால் தேவரீர் கட்டளையை எதிர்பார்த்து நின்றேன்” என்றுன். உடனே அரசன் கொலையாளிகளைக் குறித்து ‘இக்குற்றவாளியைக் கைது செப்து, கடுங்காவல் புரிந்து, கன்று இறந்துகிடக்கும் இடத்தில் கொண்டு பேர்ம் கிடத்துங்கள்’ என்று உத்திரவிட்டான்.

அவ்வண்ணமே அவ்வீரர்கள் அழுத கண்களுடன் கத்திகளைக் கையிலேங்கி, வீதிவிடங்களைச் சூழ்ந்து கொண்டு சென்றனர். இக்கோலத்தைக்கண்ட மிருகங்களும் பச்சிகளும் கண்ணீர்சொரிந்து கதறின. மனிதர்கள் யாவரும் ஒன்றும் பேசத்தெரியாமல் விமமினர். ஊர்முழுவதும் ஒரேஅழுகுரலாயிருந்தது. ஆகாயத்திலும் இவ்வதிசயத்தைக்காண தேவர்கள் யாவரும் வந்துகூடினர். வீதிவிடங்களின் ஒருஉயிருக்காக உலகம்முழுமையும் உயிர்விடக்காத்திருந்தது.

இதற்குள்ளாக அரசனுஞ்ஞையால் காவல்செய்யப்பட்ட வீதிவிடங்கள் தியாகேசர் சன்னதிக்கு வந்து ‘சிறுபிள்ளைக்குத் திருப்பாற்கடலை யழைத்துக்கொடுத்த தியாகேசா! அகண்டபரிபூரண சுசிதானந்த ஸ்வயம்பிரகாச ஸாட்சாத்கார சின்மயனுகியசிவசங்கரனே! அடியேன் பசங்கன்றைக்கொன்ற மகாபாயியானேன். அதுவும்போதாமல் என்குருவாகிய கலாவல்லபனை ன்னும் மந்திரியையும் இருப்பிப்பதற்கு அரணமாயி

ருந்தென். இப்படிப்பட்ட பாரிகள் இவ்வுலகத்தில் எங்கேனும் உண்டோ? என் பிதா எனக்கு விதிக் கும் இத்தண்டனை போதுமானதோ? என் சீயனே! என்னசெய்வேன்! பாரியாறினும் எனக்கு வேறொரு கழியுமில்லை. எவ்வளவு கொடியபாதகம் செய்தவர் கொடியும் தாங்கள் மன்னித்தருளவில்லையா? அதேமா திரி என்னைப் பற்றியிருக்கும் பழக்களைக்கவேண்டும். என்பொருட்டு இறந்த மந்திரியை எழுப்பித்த ரல்வேண்டும். பிரபுவே! இதோ இவ்வற்ப வட்டிலைப் போட்டுகிட்டு வருகின்றேன். என்னைத் தம் திருவடிநிழலில் சேர்த்துக்கொள்ளல்வேண்டும். திருவடிக்கையாதானும் மறுபிறப்பிலாயினும் கிடைக்கத்தக்க நல்லறிவு புகட்டவேண்டும்.” எனப்பிரார்த்தத்தன் மாதா பிதா குரு முதலானேரையும் இஷ்டதெய்வத் தையும் தியானித்து, மனதுக்குள்ளேயேஅவர்களுக்குத்தண்டனிட்டு, பஞ்சாக்ஷரக்கை யுச்சரி க்கு, வடக்கேதலையும்தெற்கே காலுமாக சிவத்திபானம் செய்து கொண்டே உடம்பைக்கிடத்தினான்.

மனுச்சக்ரவர்த்தியும் தியாகேசர்சன்னதியை அனுகி, “என் ஆண்டவனே! வீதி விடங்களென்றும் இவன் பசுங்கன்றைக் கொன்றான். கொலைக்குக் கொலையே தண்டனை பென்று நூல்களில் விதித்தபாடு இதோ இவனைத் தேர்க்காவிடிட்டே கொல்விக்கின்றேன். இதில் ஏதே ஹும் குறைகேரிடுமானால் என்னைமன்னிக்கலேவண்டுகிறேன். இப்பாபாத்மாவின் பாபம் இத்துடன் நீங்கி மறுபிறப்பிலாயினும் இவன் நற்குஇயையடையும் வண்ணம் தாங்கள் அனுக்ரகம் செய்ய வேண்டும்.” என்று பிரார்த்தித்துக்கொண்டு, வெளி யேவந்து, தேரின்மேலேறி, நேராக வீதிவிடங்கள் கழுத்தில் ஓர்சக்கரம் ஏறும்படியாகத் தேளை நடத்தினான். குதிரைகள் வேகமாகச்செல்ல வீதிவிடங்கள் கழுத்தின்மேல் தேர்ச் சக்கரங்கள் ஏறி கறகறவென்றழுந்த சார்பிழிந்த கணிபோல் வீதிவிடங்கள் உடல் சின்னுபின்னமாகிக் கிடந்தது. ஜனங்கள் யாவரும்

“ஓயோ! இனி எக்காலத்தில் வீதிவிடங்களைப் பார்க்கோம்,, என்று கதறினார்கள். தேவர்களெல்லாரும் தன் பிள்ளையென்றும் பாராமல் நீதிசெலுத்தும் மன்னனை! உன் கீந்து என்றும் நிலைபெற்றும்.” என்று வாழ்த்தி பூமரி பொழிந்தனர். கன்ஸின் பழிதோற தான்தின்பு, மனுச்சேரமுன் மங்கியின் பழிதீர்க்கும் பொருட்டு தேவிசிருது கிழே யிறங்கினார்.

அக்தருணத்தில், பூநீ தியாகேசன் இனி அம் மண்ணைச் சோதித்தல் தகாதெனக் கருதி,

“சடைமருங்கி விளம்பிறையுங் தனிவிழிக்குங் திருதுதலும் இடைமருங்கி றுமையாரும் மெமருங்கும் பூதகணம் புடைமருங்கும் பெருமையுங்”

கொண்டுகாட்சி கொடுத்தருளி, கருணைவிறந்த தன் கண்களால் சோழமன்னை நோக்கி “என் அனுபவேனே! நீ நம்மிடத்தில் வைத்துள்ள அன்புக்கும் நீகு முறையில் கொண்ட நடுத்தரமைக்கும் மெசசினேமு. உன் நடுவுநிலைமையைப் பரிசோதித்தது உலகததாருக்கு அறிவிக்கும் வண்ணமே யாம் இக்கூற்றை ஏவி னது. இனி ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். உன் குலமும் உன்பெருமையும் செழித்தோங்கட்டும்” என்று அருளி மறைதார். உடனே இறந்துகிடந்த கன்று, மங்கிரி, அரசினங்குமாரன் இம்மூவரும் தூங்கி எழுபவர்போல் எழுந்தனர். யாருக்கும் முள்ளவன் முன்னின்றுல் முடியாதபொருளுண்டோ?

இவ்வைபவத்தைக் கண்டார் எவரும் “என்ன ஆச்சியிடம்! என்ன ஆச்சரியம்!” என்று கூற்றாடினர். யான் முடி விழிலிடங்கள் பெருமானை ஸ்தோத்திரம் பண்ணி வா. கண்று தாயுடன் போய்ச் சேர்ந்து கொண்டது. அபச தும் அரசியலும் தன்குமாரனை மார்போட்டீரா ஆ. “என்னரஞ்சிசெல்லவனே! இன்றோ உன்னைப்பெற்று விடுக்கோம். கூபாகேசன் தரிசனம் செய்துவிடுதலா? கா ‘புந்துசினை’ நீயே உத்தான்” என்றனர். ஜனாகங் யான்முடி ஆசவாரித்தனர். தேவர்கள் கானார் பாடி வார் பஞ்சும் ரங்களம் விளக்கிறது.

சுபம்! சுபம்!! சுபம்!!!

ஆபிப்பிராய்ந்கள்.

தேது சமஸ்தானப் புலவரும், மன்னார்குடி பிண்டிலே
காலேஜ் பிரதமி தமிழ்ப்பண்டிதருமான்.
ஸ்ரீமான்

சர்க்கரை இராமசாமிப்புலவரவர்கள்
இயற்றியது.

மன்னார்புக மாங்கிளநதேர் வார்கண்மறு நீதிகண்ட
வளவன் முன்னத்
தன்னிகர்செங் கோலவேந்தர் சுரிதாசி பிதிகாச
சார மெல்லாம்
ஏன் ஆமகங் கைக்கனிபோற படித்தறிந்து மெய்ஞ்
பரவை மூழ்க [ஞானப்
அன்னிமறை யோர்த்திலகன் விசுவநா தன்னெழுதி,
யுதவி ஞானே.

OPINION.

VELLORE

24-8-18

I had a delightful half hour with your CHOLA KING. It is the sort of booklet that appeals to young minds and the booklet should be read by every school going child. Hope your other booklets would be equally useful.

Yours sincerely

V. R. Duraiswami Sastri, M. A. L. T.
Assistant Inspector of Schools,
NORTH ARRCOT.

விஞ்ஞாபனம்

சிறியோர்களின் முன்னேற்றத்தை என்றும்
கருத்திற்கொண்ட பொயோர்களுக்கோர்
விஞ்ஞாபனம்.
எவான்களே !

இழுக்கப்பயிற்சி, மதப்படிப்பு இவ்வகள் அவசியமென்மதிக்கப்படும் இக்காலத்தில் புராணங்களினின்றும் “ஏடுக்கப்பெற்ற கதைகளும் சம்பவங்களும் என்ற இவ்வரிசை தங்களுடைய அன்பான கவனத்துதக் கவருமென என்னுகின்றேன். ஒழுங்கான பழக்கமும் சேர்க்கையுமே ஒழுக்கப்பயிற்சிக்கு மூலகாரணமாயினும், அவைகளுக்கு உபகரணமாக ஸ்லோர்களின் சரிதைகள் பெரிபோர்கள் எழுதியவண்ணம் கற்பிக்கப்படுமோன்று. அவைகள் பாவியர்களின் நோக்கங்களைச் சீர்ப்படுத்தி உயரிய லக்ஷ்யங்களைக் கோள்வதற்கு உதவியாயிருக்கும் என்பது பலரின் துணிபு. அவ்வெண்ணோம் சிறியோன் ஆரம்பித்த இக்காரியத்திற்கு தூண்டுகோலாகும். இவ்வரிசையில் பேரியபூராணம், திருவிளௌயாடற்பூராணம், ஸ்காந்தம், பாகவதம், பாரதம், இராமாயணம் முதலியபல உயரிய ஆல்களினின்றும் அரிய பல சரிதைகளை சிறிய புத்தகங்களாக வெளியிடலாமென்று எண்ணப்பட்டிருக்கின்றது. கண்ணப்பன், சிறுத்தோண்டன், திருநாவுக்கரசு, சோமாசீமாரன், சந்திரர் முதலான பல கதைகள் இப்பொழுதே தயாராகின்றன. ஆயினும் அவைகளுள் எவையும் வெளியாகுமுன் பெரியோர்தளின் உதவி வெகுவாய் தேவைப்படுகின்றது. எதுவும் விலையுயர்ந்த இக்காலத்தில் நாற்களினவசியத்தையறிந்த நல்லோர்களினுதவி எவ்விதமாயினும் அதனை இப்படிப்பாசிரியன் பெரிதும்பார்த்தி நன்றியுணர்பவனுவன்.

இங்களும், தங்கள் ஜமீயன்

B. விசுவாநாதன்.

முதலாண்டரன், பிள்ளைக்கலைக்காரன்.

